



PNB 1166

BO: _____

தேதி: _____

தற்காலிக ஒப்புக் கை

ஈ. _____கடன் வசதிக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. ஒரு கணினி உருவாக்கிய ஒப்புக் கை, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் மொபைல் போனில் முறையே மின்னஞ்சல் மற்றும் **SMS** மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்; அதில் பயனர் அடையாள எண் மற்றும் கடவுச்சொல் இருக்கும். இதன் மூலம் எங்கள் நிறுவன இணையதளத்தில் நீங்கள் உள்நுழைவின் வழியாக உங்கள் விண்ணப்பத்தின் நடப்பு நிலையை கண்காணிக்க முடியும் www.pnbindia.in.

கிளை அதிகாரியின் கையொப்பம்

**நூ.100 லட்சம் வரையிலான கடனுக்கான குறு, சிறு மற்றும்
நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) விண்ணப்பம்**

சரிபார்ப்பு பட்டியலின்படி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

1.	பிரிவின் பெயர் / விண்ணப்பதாரர் *	
----	-------------------------------------	--

2.	பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி *	
----	--	--

3.	தொழிற்சாலை/கடை/ வணிக மையத்தின் முகவரி *	
----	---	--

தொலைபேசி எண்.*	
மின்னஞ்சல் முகவரி*	
மொபைல் எண்.*	
பான் கார்டு எண்.	
ஜிஎஸ்டி எண்.	
UAN எண். (உத்யோக் ஆதார் எண்.)	

4.	விண்ணப்பதாரர் SC/ST/OBC/சிறுபான்மை சமுதாயம் போன்றவற்றைச் சேர்ந்தவரா *.	✓	பட்டி யல் சாதி	பட்டி யல் பழங் குடி யின ர்	இதர பிற்ப டுத்தப் பட்ட வகுப் பினர்	சிறுபான் மையினர்	பொதுவான சமுதாயத்தினர்
----	---	---	----------------------	---	---	---------------------	--------------------------

5.	நிறுவனத்தி ன் அமைப்பு	✓	உரிமை யாளர் நிறுவனம்	கூட்டாண் மை	பிரைவே ட் லிமிடெ ட்.	வரையறுக்க ப்பட்ட நிறுவனம்	கூட்டுறவுச் சங்கம்	மற்றவை ஏதாவது (குறிப்பி டுக)
----	--------------------------	---	----------------------------	----------------	-------------------------------	---------------------------------	-----------------------	---------------------------------------

6.	நிறுவப்பட்ட தேதி*	
----	-------------------	--

7.	மாநிலம் *:		கடன் தேவைப்படும் நகரம் *:		மாவட்டம்:	
	கடன் தேவைப்படும் கிளை:					

8.	நிறுவனத்தின் உரிமையாளர்கள் / பங்குதாரர்கள் / இயக்குநர்களின் பெயர் மற்றும் அவர்களின் முகவரிகள்:*
----	---

தொடர் எண்.	பெயர்	பிறந்த தேதி	தகப்பனார் / துணைவர்	கல்வித் தகுதி	மொபைல் எண்.
1.					
2.					
3.					

8.	நிறுவனத்தின் உரிமையாளர்கள் / பங்குதாரர்கள் / இயக்குநர்களின் பெயர் மற்றும் அவர்களின் முகவரிகள்:*			
தொடர் எண்.	பான் எண்.	வீட்டு முகவரி	தொலைபேசி எண்.	தொழிலில் அனுபவம் (வருடங்களில்)
1.				
2.				
3.				

9.	வணிக செயல்பாடு *	தற்போதுள்ளது:
		திட்டமிடப்பட்டுள்ளது (#)

ஏற்கனவே உள்ள செயல்பாட்டைத் தவிர வேறு செயல்பாடு என்றால்.

10. தொடர்புடைய நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பின் தன்மை:

தொடர்புடைய நிறுவனங்களின் பெயர்	தொடர்புடைய நிறுவனங்களின் முகவரிகள்	தற்போதுள்ள வங்கி	வங்கியுடனான தொடர்பின் தன்மை	தொடர்புடைய நிறுவனத்தில் உரிமையாளர்/பங்குதாரர் இயக்குநர்/அல்லது முதலீட்டாளராக உள்ளவரின் ஆர்வத்தின் அளவு

11.	இயக்குநர் உரிமையாளர் / பங்குதாரர் / இயக்குநர் ஆகியோருக்கு வங்கியின் அதிகாரிகளுடனான உறவு: தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும் (ஆம்/இல்லை)	
-----	---	--

12(a).	(தற்போதுள்ள) வங்கிச்சேவை/ கடன் வசதிகள்(ரூபாய் . இலட்சத்தில்)						
	வசதிகளின் வகை	வரம்புகள் (இலட்சத்தில்)	நிலுவையில் உள்ளது	தற்போதுள்ள வங்கிச்சேவை	பதிவுசெய்யப்பட்ட வைப்புத் தொகை	முதலீட்டின் மீதான வருவாய்	திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்
	நடப்புக் கணக்கு						
	ரொக்கக் கடன்						
	கால தவணைக் கடன்						
	கடன் கடிதம் / வங்கி உத்தரவாதம்						
	மற்றவை						
	மொத்தம்						
	பஞ்சாப் நேஷனல் வங்கியில் பேங்கிங் செய்தால், வாடிக்கையாளர் ஐடி கொடுக்க வேண்டும்,						
12(b).	எங்கள் பிரிவு வேறு எந்த வங்கி / நிதி நிறுவனத்திடமிருந்தும் எந்த கடனையும் பெறவில்லை என்று சான்றளிக்கப்படுகிறது கடந்த காலங்களில் மற்றும் மேலே 12 (அ) இல் குறிப்பிடப்பட்டவை தவிர வேறு எந்த வங்கி / நிதி நிறுவனத்திற்கும் நான் கடன்பட்டிருக்கவில்லை.						

13.	கடன் வசதிகள் (உத்தேசிக்கப்பட்டுள்ளது))*				
	கடன் வசதியின் வகை	கடன் தொகை. (இலட்சத்தில்)	கடன் தேவைக்கான நோக்கம்	வழங்கப்பட்ட வைப்பு தொகை	
				அடிப்படை பாதுகாப்பு தொகை (தோராயமான மதிப்புடன் விவரங்களை குறிப்பிடவும்)	பிணையம் வழங்கப்பட்டதா (ஆம் அல்லது இல்லை எனக் குறிப்பிடவும்) (ஆம் எனில், பத்தி 15 இல் விவரங்களைக் குறிப்பிடவும்) ஆம்/இல்லை
	ரொக்கக் கடன்**				
	கால தவணைக் கடன்				
	கடன் கடிதம் / வங்கி உத்தரவாதம்				

	மற்றவை				
	மொத்தம்				

**ரொக்கக் கடன் வரம்பின் அடிப்படை							
ரொக்கக் கடன்	திட்டமிடப்பட்டது						
	விற்பனை	மாதங்களில் மூலதன சுழற்சி	சரக்கு இருப்பு	கடனாளிகள்	கடன் வழங்குநர்கள்	பிற தற்போதைய சொத்துக்கள்	தொழில் முனைவோரின் பங்களிப்பு

* கட்டாயமான புலங்கள்

14. காலக் கடன் தேவைகளின் விஷயத்தில், முன்மொழியப்பட்ட இயந்திரங்கள்/உபகரணங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்படலாம்:

இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் வகைகள்	தேவைக்கான நோக்கம்	இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டு உற்பத்தியா	விநியோகஸ்தரின் பெயர்	இயந்திரத்தின் மொத்த செலவு (இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரமானால், அடிப்படை செலவு, சரக்கு கட்டணம், காப்பீடு மற்றும் சுங்க வரியின் விவரங்களை கொடுக்கலாம்)	நிறுவனர்களின் பங்களிப்பு	கடன் தேவை
மொத்தம்						

குறிப்பு: அதிக இயந்திரங்கள் இருந்தால், இயந்திரங்கள்/உபகரணங்களின் விவரங்கள் இணைப்பின்படி இணைக்கப்படலாம்..

15. இணையான பிணை வைப்புத்தொகை விவரங்கள், ஏதேனும் இருந்தால் மூன்றாம் தரப்பு உத்தரவாதம் உட்பட: -

(RBI வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் MSME அலகுகளுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கு இணையான பாதுகாப்பு எடுக்கக் கூடாது)*

(a) உத்தரவாதம் வழங்கப்பட்டால்:-

எண்	உத்தரவாதம் அளிப்பவரின் பெயர்	முகவரி	கடன் வாங்கிவருடனான உறவு	நிகர மதிப்பு	தொலைபேசி எண்.	கைபேசி எண்	பான் எண்.	கடன்கள் ஏதும் உள்ளதா

(b) பிற இணை பிணை தொகை:-

தொடர் . எண் .	பிணையம் அளித்த உரிமையாளரின் பெயர்	இணைப் பிணையம்			
		தன்மை	விவரங்கள்	பரப்பு	மதிப்பீடு (ரூ. இலட்சத்தில்)

16.	கடந்த கால செயல்திறன்/எதிர்கால மதிப்பீடுகள் (செயல்பாட்டு மூலதன வசதிகளுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளின் உண்மையான செயல்திறனும், நடப்பு ஆண்டின் மதிப்பீடும், அடுத்த ஆண்டின் கணிப்புகளும் வழங்கப்பட வேண்டும். எனினும் காலக் கடன் வசதிகளுக்கு, கடன் திருப்பிச் செலுத்துவதற்கான முன்மொழியப்பட்ட ஆண்டு வரையிலான கணிப்புகள் தனிப் பக்கத்தில் வழங்கப்பட வேண்டும்)				
		கடந்த ஆண்டு II (உள்ளபடியானது)	கடந்த ஆண்டு I (உள்ளபடியானது)	நடப்பு ஆண்டு (மதிப்பீடுகள்)	அடுத்த ஆண்டு (கணிப்புகள்)
	நிகர விற்பனை				
	நிகர லாபம்				
	மூலதனம் (நிறுவனங்களின் விஷயத்தில் நிகர மதிப்பு)				

இலட்சத்தில் தொகை

17.	சட்டரீதியான கடமைகள் தொடர்பான நிலை:	
	சட்டரீதியான கடமைகள்: குறிப்புகள் (தொடர்புடைய கடமை சம்பந்தமான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும்)	
	இணங்கப்பட்டதா). ஆம்/இல்லை/பொருந்தாதது எது பொருந்துமோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.	
1.	கடைகள் மற்றும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் பதிவு செய்தல்	ஆம் / இல்லை / பொருந்தாது
2.	SSI/MSME இன் கீழ் பதிவு (தற்காலிகமானது /இறுதியானது)	ஆம் / இல்லை / பொருந்தாது
3.	மருந்து உரிமம் (பொருந்தினால்)	ஆம் / இல்லை / பொருந்தாது
4.	சமீபத்திய விற்பனை/VAT வரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது	ஆம் / இல்லை / பொருந்தாது
5.	சமீபத்திய வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது	ஆம் / இல்லை / பொருந்தாது
6.	நிலுவையில் உள்ள வேறு ஏதேனும் சட்டரீதியான நிலுவைத் தொகைகள்	ஆம் / இல்லை / பொருந்தாது
7.	வேறு ஏதேனும் குறிப்பிடவும்	ஆம் / இல்லை / பொருந்தாது

18.	அடையாள சான்று	√	பாஸ்போர்ட்:	வாக்காளர் அடையாளம்:	பான் கார்டு:	ஓட்டுனர் உரிமம்:
			ஆதார் அட்டை:	அடையாள அட்டை:		வேலை அட்டை:
18 (a).	அடையாள சான்று எண்.					

19.	முகவரி சான்று	√	மின்கட்டண ரசீது:	தொலைபேசி ரசீது:	வேறு எந்த வங்கியின் வங்கிக் கணக்கு அறிக்கை:
			நற்பெயர் பெற்ற முதலாளியிடமிருந்து கடிதம்:	வங்கி நிர்வாகத்திற்கு திருப்தியளிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடமிருந்து, வாடிக்கையாளரின் முகவரியை சரிபார்க்கும் கடிதம்:	குடும்ப அட்டை:
19 (a).	முகவரி சான்று எண்.				

- 4) விண்ணப்பதாரர், எந்த வங்கியிலோ /நிதி நிறுவனத்திலோ கடனை திரும்பச் செலுத்த தவறியவராக இருக்கக்கூடாது.
- 5) (ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானமுள்ள தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு), கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிறுவனத்தின் பண இருப்புநிலை கணக்குகள் மற்றும் வருமான வரி/விற்பனை வரி வருமானங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், ரூ.25 லட்சத்திற்கும் குறைவான அடிப்படை நிதி வரம்பு உள்ள தொழில்களுக்கு, தணிக்கையிடப்பட்ட இருப்புநிலைக் கணக்குகள் கிடைக்கவில்லை என்றால், வங்கியின் தற்போதைய வழிமுறைகளின்படி தணிக்கை செய்யப்படாத இருப்புநிலைக் கணக்குகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
- 6) நிறுவனத்தின் அமைப்புமுறையின் விதிகளும் முறைகளும் மற்றும் கூட்டாளர்களின் கூட்டாண்மை ஒப்பந்தம் போன்றவை.
- 7) நிறுவனங்கள் மற்றும் உத்தரவாதம் அளிப்பவர்களின் சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகளின் அறிக்கை மற்றும் சமீபத்திய வருமான வரி அறிக்கைகள்.
- 8) வாடகை ஒப்பந்தம் (வணிக வளாகம் வாடகை ஒப்பந்தத்தின் கீழ் இருந்தால்) மற்றும் பொருந்தினால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து அனுமதி.
- 9) பொருந்தினால் SSI/MSME பதிவு.
- 10) (ரூ 2 லட்சத்துக்கு மேல் எல்லா கடன்களுக்கும்), நடப்பு மூலதன வரம்பு இருந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காலத்தில் எதிர்பார்க்கப்படும் பேலன்ஸ் ஷீட். காலவரைக் கடன் என்றால் கடன் திரும்ப செலுத்தும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் இருப்பு நிலைக்கணக்கு (பேலன்ஸ் ஷீட்).
- 11) ஏற்கனவே வங்கியில் இருந்து வாங்கிய கடன் வசதி, டேக் ஓவர் கேஸ்ஆக இருந்தால் அந்த வங்கியின் கடன் ஆவணங்கள் எல்லாம் (எல்லா நியமங்கள் கூட)
- 12) கடன் தொகைக்கு ஈடான உத்தரவாதமாக கொடுக்கப்படும் எல்லா சொத்துகளின் சொத்துரிமை ஆவணங்கள்/பத்திரங்களின் ஜெராக்ஸ் காப்பி
- 13) முந்தைய வங்கியில் இருந்து அக்கவுண்ட் சரியாக இருக்கிறது என்ற உறுதிச் சான்றிதழ் (கடன் டேக் ஓவர் செய்யும்போது)

ரூ. 25 லட்சத்துக்கு மேல் உள்ள கடனுக்கு

- 14) ஆடிட் செய்யப்பட்ட பேலன்ஸ் ஷீட் அவசியம்.
- 15) நிறுவனத்தின் முழு விபரம் (உரிமையாளர் பெயர், நிறுவனத்தின் மற்ற டைரக்டர்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எங்கெல்லாம் அலுவலகம் உள்ளது, யார் யாரிடம் எவ்வளவு பங்குகள் உள்ளன என்பதெல்லாம்)
- 16) சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனத்தின் கடந்த 3 வருஷ கணக்கு புத்தகம் (இருந்தால்)
- 17) (கால நிதியுதவியாக இருந்தால், முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான ப்ராஜெக்ட் ரிப்போர்ட்) வாங்க வேண்டிய இயந்திரங்கள் விவரங்கள், யாரிடமிருந்து வாங்குவது, விலை, சப்ளையர்கள் பெயர், நிதி விவரங்கள் - இயந்திரங்களின் திறன், திறன் பயன்பாடு கணக்கீடு, உற்பத்தி, விற்பனை, திட்டமிடப்பட்ட லாப-நட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட கடன் செலுத்தும் வரை அடுத்த 7-8 ஆண்டுகளுக்கான இருப்புநிலைக் கணக்குகள் (பேலன்ஸ் ஷீட்), தொழிலாளர்கள், பணியாளர்கள் நியமனம் விவரங்கள், இந்த நிதி விவரங்களின் அடிப்படை அனுமானங்கள் போன்றவை.
- 18) கணக்கு மதிப்பாய்வு - மாத வாரியாக விற்பனை (அளவு மற்றும் மதிப்பு இரண்டும்), உற்பத்தி (அளவு மற்றும் மதிப்பு), இறக்குமதி மூலப்பொருள் (அளவு மற்றும் மதிப்பு), உள்நாட்டு மூலப்பொருள் (அளவு மற்றும் மதிப்பு), செயல்பாட்டில் உள்ள பொருட்களின் மதிப்பு, உற்பத்தி செய்து முடிந்த பொருட்கள் (அளவு மற்றும் மதிப்பு), பெறத்தக்க கடன்கள், செலுத்தத்தக்க கடன்கள், தொழில் செய்வதற்கான மூலதன வரம்பிற்கான வங்கி நிலுவைத் தொகை, கால நிதியுதவி கடன் வரம்புகள், தள்ளுபடி செய்யப்பட்ட பில்கள்.

19) உற்பத்தி செயல்முறை (பொருந்தினால்), நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் சுயவிவரம், ஏதேனும் கூட்டு முயற்சிகள், மற்றும் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் அவற்றின் சப்ளையர்களின் விவரங்கள், (வாங்குபவர்களின் விவரங்கள், முக்கிய போட்டியாளர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது நிறுவனத்தின் பலம் மற்றும் பலவீனம் போன்றவை).

(இந்த சரிபார்ப்பு பட்டியல் வெறும் குறிப்பு மட்டுமே; முழுமையானதல்ல மற்றும் பல்வேறு இடங்களில் உள்ளூர் தேவைகளைப் பொறுத்து வேறுபிற அம்சங்கள் சேர்க்கப்படலாம்).